

# தீகஸ் 6 மாதப்பாடங்கள்

தியல் - 4

செய்யுள்

திருக்குறள்

பாடநூலில் குறித்துக் கொடுத்த படிக்க  
வைக்கவும்.

தியல் - 4

உரைநடை

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

I. குறுவினா

வினாவிடை

1. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள்  
எனக் கருகிறோம்?

\* நாட்டுக் கொம்புனைவு கலைப் பொருள்

\* செய்தல்

\* சங்கு கிணஞ்சுப் பேர்ன் குவற் றிள்ள

\* பொருள்களைச் செய்தல்

\* மண் பொம்மைகள் செய்தல்

\* மரப் பொம்மைகள் செய்தல்

\* காகிதப் பொம்மைகள் செய்தல்

\* தஞ்சாவூர் தட்டி செய்தல்

\* சந்தன மாணையுடி, ஸக்காய் மாணையுடி  
செய்தல்.

மண்பாண்டம் : சிடுமண் சிற்பம் - ஒப்பிடுதல்  
மண்பாண்டம் ;

கனிமண்ணை ஒடுநாள் சூதவதும்  
ஹைதவதும் மெல்லிய மண்பும், சாம்பலும்  
சேர்த்து கலந்து சக்கரத்தால் செவ்வது  
மண்பாண்டம்.

சிடுமண் சிற்பம் ;

கனிமண்ணால் செவ்வப்பட்டுத் தூண்டி  
சிட்டு எடுக்கப்படுவது சிடுமண் சிற்பம்

3. மண்ணையோவையால் உருவாக்கப்படும்  
மொடுளிகள் யாவை?

\* திட்டுத்தகடுக்காண் கிழுகிழும்பை

\* மொட்டைகள்

\* மெரிய கடை

\* சிளகு

\* வசிந்

\* தொம்பி

\* ஒலைப்பாய்

\* மொடுளிகள் வைக்க உதவும் சிறிய தொட்டி

II. சிறுவினா பாடநூலில் குறித்துக் கொடுத்து  
படிக்க வைக்கவும்,

புத்தகப் பயிற்சி பக்க எண் : 74 இல்  
உள்ளதை படிக்க வைக்கவும்.



I. திரப்து: எச்சம்

1. சூற்றுப் பெறாமல் எஞ்சி நிற்஑ும் சொல் எச்சம் எனப்படும்.
2. எச்சம் இரண்டு வகைப்படும்.
3. சூற்று பெறாத எச்சம் விண்ணையக் கொண்டு சூற்தான் இது விண்ணெய்ச்சம் எனப்படும்.
4. பெயரெச்ச வகதி இ ஆகும்.
5. விண்ணெய்ச்ச வகதி இ, உ ஆகும்.
6. விண்ணெய்ச்சமாணது தெரிநிலை விண்ணெய்ச்ச குறிப்பு விண்ணெய்ச்சம் என கிடுவகைப்படும்.
7. விண்ணெய்ச்சம் எச்சவினை என்னும் சிதைக்கப்படும்.
8. சூற்றுபெறாத வினைச்சொல் பெயரைக் கொண்டு சூற்தான் இது பெயரெச்சம் எனப்படும்.

II. கூறியவாறு சொல்:-

1. கண்ணன் வந்தான். (பெயரெச்சமாகக்கு) வந்த கண்ணன்.
2. பயிர்கள் வாழ்வு (பெயரெச்சமாகக்கு) வாழ பயிர்கள்

3. படித்த பையன் வந்தான் (வினாபெச்சமர்க்கு)  
பையன் படித்து வந்தான்.

4. அகத குழந்தை சிறந்தது (வினாபெச்சமர்க்கு)  
குழந்தை அகது சிறந்தது.

5. கம்பன் எழுதி சூழத்தான் (சுற்றெச்சமர்க்கு)  
கம்பன் எழுதினான் சூழத்தான்.

III. வினக்கண்க் குறிப்பு தருக.

1. படித்து சூழத்தான் - வினாபெச்சம்

2. அகத குழந்தை - பெயரெச்சம்

3. கைய குதிரை - குறிப்புப் பெயரெச்சம்

4. பாடிய குயில் - தெரிநிலை பெயரெச்சம்

5. எழுதி வந்தான் - தெரிநிலை வினாபெச்சம்

6. மெல்ல வந்தான் - குறிப்பு வினாபெச்சம்

7. கந்தன் பெயர்மணன் வீழ்த்தினான் - சுற்றெச்சம்

IV. உதாரணம் தருக;

1. எச்சம் - படித்த, படிக்கின்ற

2. பெயரெச்சம் - படித்த படிப்ப, பாடிய பாணன்

3. கிறந்தகால பெயரெச்சம் - பாடிய பருவை.

4. நிகழ்கால பெயரெச்சம் - பாடுகின்ற பருவை

5. எதிர்கால பெயரெச்சம் - பாடும் பருவை



6. தெளிநிலை மெய்நெச்சம் - மாடிய குயில்
7. குறிப்பு மெய்நெச்சம் - மெய் வீடு, நல்ல
8. தெளிநிலை அண்ணலெச்சம் - எழுத் தந்தான்
9. குறிப்பு அண்ணலெச்சம் - மெய் தந்தான்
10. சூர்நெச்சம் - அன்னி படித்தான்  
மகிழ்ந்தான்

தெய்யன்

திருக்கோதாரம்

சுய மகிழ்ச்சி

கியன் - 4

துணைப்பாடம்

தமிழர் இசைக்கருவிகள்

தெய்யன் (Activity)

குறிப்புச் சட்டகம்

- \* சூனியுரை
- \* நோய் வரக்காரணங்கள்
- \* நோய் தீர்க்கும் வழிமுறைகள்
- \* உருசுண் காத்தல்
- \* உணவும் உருந்தும்
- \* உடற்பயிற்சியின் தேவை
- \* சுயமுறை.

சூனியுரை:-

நாம் கிவ்வுலகில் நீண்ட காலம் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது நம்முடைய உடலாகும். சிவரை வைத்துநான் சித்திரம் வரைவது போல எவ்வே உடல் ஆரோக்கியமே அனைத்துச் செயல்களும் நடைபெறக் காரணமாக உள்ளது. ஆகையால் நாம் உடலையும், உயிரையும் பாதுகாத்தல் அவசியம்.

நோய் வரக்காரணங்கள்:

சுற்றுச்சூழல் மாசு, மாசுபட்ட காற்று மற்றும் நீர், அளவுக்கு அதிகமாக உண்ணுதல் மூலம் அகத்தம், சூய்வு கிள்ளாமல் அதிக வேலை செய்தல். கிரகஸ் தூங்காமல் கண் விழித்தல் இவையே நோய் வரக் காரணங்களாகும்.



நெய் தீக்கூடம் உட்கூறாகள்:-

தினமும் நான் படிக்கிற நூல்கள் எல்லாம்  
மேற்கொள்ள வேண்டியவை. யோகா, சிந்தனை,  
பாஷாணி, தியானம் என்னுடைய முதல் நூல்.  
நம்மை ந. ப. குருகுதிக்கு கொண்டு  
சுமியாண்ட நூல்கள், ஆரோக்கியமான  
உணவு, சின்ன விட்டி தண்ணீர் அருந்தி  
ஆகியவை நான் தீர்க்கும் உத்தரவுகள்  
ஆகும்.

2-ஆம் காதல்:

நோய் வந்த பின்பு தடுக்கல் எப்பண  
விட வருகை காத்தல் எப்பண சிறந்தது.  
உயிர்க்கு உவ்வாத உணவு தயாரித்தல்,  
சிகிச்சை, மருந்துகள் சுகலிபவற்றைக்  
கடைப்பிடித்தல் வாழ்ந்தல் வந்த நோயும்  
நம்மை விண்டாகு.

2-வது மருந்து:

சிசுயற்கை உண்பவை ஒழித்து, இயற்கை உண்பவை உண்ண வேண்டும். உண்பவையே உருந்தும்போல் உண்டால் எந்தவித நோயும் உண்டாகாது.

2-പമ്പയൻ്റെ കിടപ്പ് കേന്ദ്രം:-

'உடம்பளர் அடியில் உயரார் அடிவர்'  
என்னார் திருநீர். இடர்க்கைக்கொடும்,

மெளியவர்களும் திண்சும் உடற்பயிற்சி  
மற்றும் ஆடியாடி விளையாட வேண்டும்.  
திதன் சீலம் உடலில் உள்ள கடிமுகள்  
மெளியேனும். திரத்த ஆட்டம் சீராகும்.  
உறுப்புகள் வலிமை பெறும்  
சுயதுரை:-

தினையுண்ணின் மடைப்பாகிய நாம்  
நமது உடலைப் பேணி காத்து நோய்  
வராமல் பாதுகாக்க வேண்டும்.

---